

ஆதார ஆவணங்கள்

பிரதான ஆவணம்

- உரிமைகள் பற்றிய அறிக்கை (Statement of Rights)
'மனநல ஆரோக்கிய சட்டம் 2016' இன் படியான உங்களது உரிமைகள்

வழிகாட்டல்கள்

- நோயாளியின் உரிமைகளுக்கான வழிகாட்டி
- மனநல ஆரோக்கியத்திற்கான முன்கூட்டிய உடல்நலக் கட்டளை வழிகாட்டியும் முன்கூட்டிய உடல்நலக் கட்டளைப் படிவமும்
- பெயர்மொழியப்பட்டுள்ள உதவியாளர்கள் வழிகாட்டியும் நியமனப் படிவமும்

தகவல்கள்

- நோயாளியின் உரிமைகள்
- பெயர்மொழியப்பட்டுள்ள உதவியாளரின் பொறுப்பு
- குடும்பத்தினர், கவனிப்பாளர்கள் மற்றும் ஏனைய உதவியாளர்களுக்குள்ள உரிமைகள்
- முன்கூட்டிய உடல்நலக் கட்டளைகள் மற்றும் குறைந்த கட்டுப்பாடுள்ள சிகிச்சை வழிமுறை

சிற்புகள்

- முன்கூட்டிய உடல்நலக் கட்டளைகள்
- உதவியாளர்கள்

இவ்வாவணங்களைப் பார்வையிட அல்லது மேலதிக தகவல்களுக்குச் செல்க:

www.health.qld.gov.au/mental-health-act

'மனநலச் சட்டம் 2016' (Mental Health Act 2016)

உதவியாளர்கள் (Support persons)



© குயின்ஸ்லாந்து மாநிலம் ('குயின்ஸ்லாந்து சுகாதாரம்')
creativecommons.org/licenses/by/3.0/au

QH841 0117

Tamil

உதவியாளர்களின் பங்கு

குடும்பத்தவர்கள், கவனிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களின் முக்கியத்துவத்தை 'மனநலச் சட்டம் 2016' அங்கீகரிக்கின்றது.

உதவியாளரின் பொறுப்புகளில் பின்வருவன உள்ளடங்கும்:

- நீங்கள் சிகிச்சை மற்றும் கவனிப்பைப் பெறும் வேளையில் உங்களுடன் தொடர்பு கொள்ளல்
- உங்களது சிகிச்சை மற்றும் கவனிப்பு பற்றிய தீர்மானங்களில் பங்கேற்றல்
- உங்களது சிகிச்சை, கவனிப்பு மற்றும் குணமடைதல் பற்றிய மிகச் சரியான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளல்.
- அறிவுரை ஆலோசனை மற்றும் சமூகக் கவனிப்பு உள்ளிட்ட ஆதரவுச் சேவைகளை ஏற்பாடு செய்தல்.

பெயர்மொழியப்பட்ட உதவியாளர்கள்

நீங்கள் சுகயீனமூற்று விருப்பாற்றலுக்குட்பட்ட ஒரு நோயாளியாகிவிட்டால் 'மனநலச் சட்டம் 2016' இன் கீழ் உங்களுக்கு உதவுவதற்காக உங்களது பெயர்மொழியப்பட்ட உதவியாளர்களாக ஒருவரை அல்லது இருவரை நீங்கள் நியமிக்கலாம்.

ஒரு பெயர்மொழியப்பட்ட உதவியாளர்:

- 'சட்டத்தின்' படி உங்களுக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய சகல அறிவித்தல்களையும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- உங்களுக்கான சிகிச்சை மற்றும் கவனிப்பு பற்றிய அந்தரங்கமான விடயங்களை அவர் உங்களுக்கு சிகிச்சையளிக்கும் குழுவினருடன் கலந்துரையாடலாம்.
- மனநல மறு ஆய்வு மன்றத்தின் விசாரணைகளின்போது அவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார் அல்லது உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
- பாரதூரமான குற்றச்சாட்டு ஒன்றிற்கு நீங்கள் ஆளானால் அவர் ஒரு மனநல மருத்துவரின் அறிக்கையைக் கோரலாம்.

பெயர்மொழியப்பட்ட உதவியாளர்— வழிகாட்டி மற்றும் நியமனப் பத்திரம் என்ற படிவத்தின் மூலம் நீங்கள் ஒரு பெயர்மொழியப்பட்ட உதவியாளரை நியமிக்கலாம். இது மனநல சேவை ஒன்றில் அல்லது 'மனநலச் சட்டம் 2016' - இன் வலைத்தளத்தில் கிடைக்கும்.

தகவல் பெறும் உரிமை

பின்வரும் சந்தர்ப்பங்களிலன்றி, முக்கியமான விடயங்களை உங்கள் உதவியாளருடன் கலந்துரையாடும்படியும் விளக்கும்படியும் சட்டம் மருத்துவர்களை வேண்டுகிறது:

- அவ்வாறு நிகழ்வதை நீங்கள் விரும்பாதிருந்தால் (அத்துடன் அது பற்றித் தீர்மானிக்க உங்களுக்கு அவ்வேளையில் இயலுமாமிருந்தால்)
- நியாயமான காரணத்தினை முன்னிட்டு உங்கள் உதவியாளர் அவ்வேளையில் இல்லாதிருந்தால்
- உங்கள் ஆரோக்கியத்திற்கும் நலனிற்கும் அத்தகைய தொடர்பாடல் தீங்கேற்படுத்தக் கூடுமாமிருந்தால்

உங்களது சிகிச்சை மற்றும் கவனிப்பை முன்னிட்டும் அல்லது உங்களது ஆரோக்கியத்திலும் நலனிலும் உங்களுடைய உதவியாளருக்குக் கணிசமான கரிசனை இருந்தாலும், அந்தரங்கமான விடயங்களைப் பற்றி மருத்துவர் உங்கள் உதவியாளருடன் கலந்துரையாடக் கூடும்.

'உரிமைகள் பற்றிய அறிக்கை'

'மனநலச் சட்டம் 2016' - இன் கீழ் நோயாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்குள்ள உரிமைகளை 'உரிமைகள் பற்றிய அறிக்கை' விளக்குகிறது. உதவியாளர்கள் இவ்வரிமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.

'உரிமைகள் பற்றிய அறிக்கை' யின் பிரதியொன்றை மனநல சேவை ஊழியரொருவரிடமிருந்து நீங்கள் கேட்டுப் பெறலாம்.

ஏனைய உரிமைகள்

உதவியாளர்களுக்குள்ள உரிமைகள்:

- நோயாளர்களைத் தரிசிப்பதற்கு பொதுவான ஒரு உரிமை
- நோயாளர்களுடன் தொடர்பாடுவதற்கான ஒரு பொதுவான உரிமை
- ஒரு நோயாளர் சார்பாக இரண்டாம் அபிப்பிராயமொன்றைக் கோரலாம் என்பதற்கான உரிமை.

உதவியாளர்களுக்குள்ள உரிமைகள் பற்றி மேலும் அறிய வேண்டுமாயின் எங்கிருந்து உதவி பெறலாம்?

பின்வருவோரிடமிருந்து மேலதிக தகவல் பெறலாம்:

- பொது மனநல சேவையொன்றுள்ள ஒரு 'நோயாளர் உரிமைகள் குறித்த சுதந்திர ஆலோசகர்' (Independent Patient Rights Adviser)
- மனநல சேவையொன்றுள்ள ஓர் ஊழியர்
- 'மனநல ஆரோக்கிய சட்டம் 2016' - இன் வலைத்தளம்